

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தலைப்பு 335 – தேசிய கல்வி ஆணைக்குழுவின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் தேசிய கல்வி ஆணைக்குழுவின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 22 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் தேசிய கல்வி ஆணைக்குழுவிற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 மே 22 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தை தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான தேசிய கல்வி ஆணைக்குழுவின் நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் தேசிய கல்வி ஆணைக்குழுவினதும், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை தேசிய கல்வி ஆணைக்குழுவினதும், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் தேசிய கல்வி ஆணைக்குழுவின் நிதிக்கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர்சான்றுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

முற்பணக் கணக்கு மீதிகள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(i) 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு நிதி நிலைமைக் கூற்றில் முற்பணக் கணக்கு மீதி ரூ.2,849,247 எனச் சீராக்கப்படல் வேண்டிய போதிலும், திறைசேரி குறிப்பு SA 50 இல் உள்ளடக்கப்பட்ட ரூ.240,000 வரவு குறுக்கு பதிவு மீதி சீராக்கப்படாது, ரூ.240,000 அதிகமாக ரூ.3,089,247 எனக் காட்டப்பட்டுள்ளது.	2024 ஆம் ஆண்டில் வேறொரு நிறுவனத்திற்கு இடமாற்றம் பெற்ற உத்தியோகத்தரின் அத் திகதியில் உள்ளவாறான கடன் மீதியான ரூ.240,000.00 ஐ கையகப்படுத்தப்பட்டு, எங்கள் நிறுவனத்திற்கு பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, எமது நிறுவனத்திற்கு குறித்த கடன் மீதி குறுக்கு பதிவுகள் ஊடாக 8493-0-0-335-0-12-0 இன் கீழ் மீளச் தீர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய நிறுவனத்தின் 2024 முற்பணக் கணக்கு சரியாகப் பதியப்பட்டு 2024 இறுதி கணக்கும் சரியாகப் பதியப்பட்டுள்ளதென.	திறைச்சேரி குறிப்பின் பிரகாரம் இணக்கம் செய்யப்பட்டு மீதிகள் தீர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ii) நிதி நிலைமைக் கூற்றில் முற்பணக் கணக்கு மீதி ரூ.240,000 ஆல் அதிகமாகக் காட்டப்பட்டதன் காரணமாக, அந்தத் தொகையினால் மொத்தச் சொத்துக்கள் மீதி, மொத்தப் பொறுப்புக்கள் மீதி மற்றும் திறைசேரி தேறிய சொத்துக்கள் மீதி என்பன அதிகமாகப் கணக்கிடப்பட்டிருந்தன.	நிதிக் கூற்றுக்கள் சரியாக தயாரிக்கப்பட்டுள்ளது.	-மேற்படி-

2. ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்துடன் ஒத்திருந்தன,

(ஆ) கடந்த வருடத்திற்கு உரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 செயலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
நிதி பிரமாணம் 50 (1) இன் பிரகாரம், வருடாந்த மதிப்பீடுகள் இயலுமானவரை மிகச் சரியாக மற்றும் தேவைகள் இனங்காணப்பட்டு தயாரிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், அதற்கிணங்க மதிப்பீடுகள் தயாரிக்கப்படாமையினால் 06 செலவினத் விடயங்களுக்கான நிதியேற்பாடு சேமிப்பின் சதவீதமானது 34 இலிருந்து 100 வரையான வீச்சில் காணப்பட்டது.	நிறுவனத்தின் தொடர்ந்து இயங்கும் நிலை உறுதியற்றதாக இருந்தமையினால் 2102, 2103 செலவின விடயங்களுக்காக செலவுகள் மேற்கொள்ளப்படாததுடன், 2401 மற்றும் 2507 செலவினத் விடயங்களின் செலவுகள் மட்டுப்படுத்தப்பட்டன. 2507 செலவின விடயம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக 1402 செலவுகளும் மட்டுப்படுத்தப்பட்டமையினால் இந்த சேமிப்புக்கள் ஏற்பட்டன.	தேவைகளை இனங்கண்டு மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன் நிதியேற்பாடுகள் ஒதுக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 கணக்கீட்டு உத்தியோகத்தரால் மேற்கொள்ளப்பட வேண்டிய உறுதிப்படுத்தல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38 (1) மற்றும் (2) ஆம் பிரிவின் பிரகாரம் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரால் ஆணைக்குழுவின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக செயற்திறனான உள்ளக கட்டுப்பாட்டு முறைமை தயாரித்து பேணிச் செல்லப்படுவதாக உறுதிப்படுத்த வேண்டியதுடன் அம் முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வு செய்து அதன் பிரகாரம் முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் இடம் பெற வேண்டிய போதிலும் அம் மீளாய்வு எழுத்து மூலம் செய்யப்பட்டு அதன் பிரதியொன்று கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும் அவ்வாறான கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட்டதற்கான கூற்று கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	நிதிக் கட்டுப்பாட்டிற்காக செயற்திறனான உள்ளக கட்டுப்பாட்டு முறைமை தயாரித்து பேணிச் செல்லப்படுவதாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரால் உறுதி செய்யப்பட்டுள்ளதென.	கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.3 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான தொடர்பு	அவதானிப்புக்கள் இணங்காமை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1996 இன் 19 ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழு சட்டத்தின் 2 (1) ஆம் பிரிவு மற்றும் சட்டத்தின் 2 (2) ஆம் பிரிவு	தேசிய கல்வி ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பரிந்துரைகள் மற்றும் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு தேசிய கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு 34 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இலங்கையின் கல்விக்கான தேசிய கல்விக் கொள்கையொன்று அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.	ஆணைக்குழுவின பணி கொள்கை ரீதியான முன்மொழிவுகளைத் தயாரித்து ஜனாதிபதிக்குப் பரிந்துரைப்பது மாத்திரமேயாகும் என்பதுடன், அதனை ஒரு கொள்கையாகப் பிரகடனப்படுத்துதல் (1991 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழு சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின்படி) ஜனாதிபதியினால் ஆகும்.	ஜனாதிபதிக்கு முன்மொழிவுகளை யும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்து, தேசிய கல்விக் கொள்கையொன் றைத் தயாரித்து அங்கீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2023 நம்பர் 30 திகதிய 02/2018 (I) ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கை	மனித வள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதற்கான வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் மனித வளம் தொடர்பான 5 விடயங்களில் ஒரு விடயத்தை மாத்திரம் உள்ளடக்கி, குறித்த சபையானது மீளாய்வாண்டின் மனித வள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்திருந்தது.	02/2018(I) ஆம் இலக்க இன் பிரகாரம் உள்ளடக்கப்பட வேண்டிய நிறுவனத்தின் பதவியணி தகவல்கள், எதிர்கால பதவியணி தேவைகளுக்கான முற்கணிப்பு மற்றும் வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்புவதற்கான திட்டம் என்பன 2024 சனவரி 01 இல் உள்ளவாறு நிலவிய பதவியணி தகவல்களின் அடிப்படையில் 2024 மனித வளத் திட்டத்தில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.	மனிதவள அபிவிருத்தி திட்டம் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(இ) 2021 நவம்பர் 16 திகதி 01/2021 ஆம் இலக்க திறைச்சேரி சுற்றறிக்கை மற்றும்	வழிக்காட்டி கோவையின் பிரகாரம் ஆண்டறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய ஆகக்குறைந்த 12 விடயங்களில், 2024 ஆம்	அமைச்சினால் ஆண்டறிக்கை அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், அமைச்சு அதனைப் பாராளுமன்றத்தில்	பொது முயற்சிகள் தொடர்பான வழிக்காட்டிகள் பிரகாரம் நடவடிக்கை

பொது முயற்சிகள் வழிக்காட்டி கோவையின் 03 ஆம் பிண்ணினைப்பு	ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்ட ஆண்டறிக்கையில் 04 விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில் லை.	சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென.	எடுக்கப்படல் வேண்டும்.
(ஈ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தாபன விதிக் கோவையின் 13.3 ஆம் பிரிவு	ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு, தாபன விதிக் கோவைக்கு முரணாக, முறையே 06 மாதங்கள் மற்றும் 52 மாதங்கள் என்றவாறு நீண்டகால அடிப்படையில் பதில் கடமையாற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.	தேசிய வரவு செலவுத் திட்டச் சுற்றறிக்கை 03/2022 இன் பிரகாரம் ஆட்சேர்ப்புகள் ஒத்திவைக்கப்பட்டதுடன், ஒன்பதாவது (09) ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் அத்தியாவசிய ஆட்சேர்ப்புகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.	பிரதான நிறைவேற்று பதவிகளுக்காக நிரந்தரமாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 பணிப்பொறுப்புகள் நிறைவேற்றப்படாமை

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாணண்டின் செயல்நடவடிக்கைத் திட்டத்தில் 06 பணிகள் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றில் 02 பணிகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பணி ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களாலும் மற்றைய பணி ஆணைக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு வெளித்தரப்பினராலும் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன் எஞ்சிய 04 பணிகளில் 03 பணிகளின் அடைவு மட்டம் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்பட்டதுடன் மீளாய்வாண்டின் போதுமான செயல்திறனை அடைய முடியாமல் போயிருந்தது.	அப்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்பு அறிக்கையின் பிரகாரம் தேசிய கல்வி ஆணைக்குழுவின் தொடர்ந்து இயங்குதல் தொடர்பாக உறுதியற்ற நிலைமை தோன்றியதுடன், 2023 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அனைத்துப் பணிகளும் அந்த ஆண்டின் ஆரம்ப காலப் பகுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு, 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்தத் திட்டப் பணிகள் தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டாமெனவும் கல்வி அமைச்சின் செயலாளரினால் வாய்மூலமாகத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கமைய அடைவு வீதங்கள் அறிக்கையிடப்பட்டன.	செயல் நடவடிக்கைத் திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட செயலாற்றல் அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

4.2 எதிர்பார்க்கப்பட்ட நலன்கள் (Outcome) பெற்றுக்கொள்ளப்படாமை

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் 2022-2024 காலப்பகுதியில் ரூ.2,997,075 செலவில் 8 ஆராய்ச்சி முன்மொழிவுகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. அதற்கான ஆராய்ச்சி அறிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு கல்வி அமைச்சு உட்பட தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், 2025 பெப்ரவரி 05 ஆம் திகதி வரை அவற்றின் நலன்கள் (Out Come) குறித்து மீளாய்வு செய்யப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக, ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி அறிக்கைகள் மூலம் தேசிய கல்வித் துறைக்கு ஏற்படும் தாக்கங்களை (Impact) இனங்காண முடியாமல் போனது. கல்விக்கொள்கை தொடர்பாக ஜனாதிபதிக்கு காலத்திற்குக் காலம் பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல், தேசிய கல்வி இலக்குகள் மற்றும் தரங்களை அமைத்தல், கல்வி தொடர்பான பரந்தளவிலான விடயங்களுக்கான வழிகாட்டல்களை அமைத்தல், நடைமுறைப்படுத்தல், தரவு முகாமைத்துவம் மற்றும் பிரசுரித்தல் போன்ற ஆணைக்குழுவின் மிக முக்கிய பணிகளை நிறைவேற்றுவதற்கு உதவியைப் பெறக்கூடிய வகையில், ஆராய்ச்சி கொடுப்பனவுகளைப் பெற்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வித் துறையிலுள்ள நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஆராய்ச்சி அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தேசிய மட்டத்திலான பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை.	1991 இன் 19 ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம், தேசிய கல்வி ஆணைக்குழுவின் பிரதான நோக்கம் கல்விக்கொள்கைகள் தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட குறித்த வரிசை அமைச்சிற்கும் வழங்குவதாகும். குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்ட அந்தந்த நிறுவனங்களினாலும் குறித்த வரிசை அமைச்சினாலுமே ஆகும். எம்மால் வழங்கப்படும் அத்தகைய பரிந்துரைகள், அதற்குப் பொறுப்பான மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்ட குறித்த வரிசை அமைச்சு உட்பட ஏனைய நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக, இந்த நிறுவனத்தில் நடாத்தப்படும் ஆணைக்குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்படும்.	ஆராய்ச்சி முன்மொழிவுகள் மற்றும் அறிக்கைகள் தொடர்புப்படுத்திக் கொள்வதற்கு பொறிமுறையொன்று தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும்.

4.3 ஏனைய அவதானிப்புகள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
1991 இன் 19 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவானது கணக்குக் கடமைகளை “ஏ” தரத் திணைக்களமாகவும், ஏனைய அனைத்துக் கடமைகளையும் ஒரு கூட்டுத்தாபனமாகவும் மேற்கொள்கின்ற போதிலும், பேணப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட மாதிரியை இனங்கண்டு, ஒரு சீரான சட்டக் கட்டமைப்பிற்குள் ஆணைக்குழுவைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	திறைச்சேரி செயற்பாடுகள் ஆணையாளர் நாயகத்தின் 2017 நவம்பர் 14 ஆம் திகதிய மற்றும் TO/BE2/Common ஆம் இலக்க கடிதத்தின் பிரகாரம், “ஏ” தரத் திணைக்களமாகக் கருதிச் செயற்படுவதென.	தேசிய கல்வி ஆணைக்குழுவானது பேணப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட மாதிரியை இனங்கண்டு, ஒரு சீரான சட்டக் கட்டமைப்பிற்குள் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.4 வருடாந்த செயலாற்றல் அறிக்கை

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
1991 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான பணிகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து, வருடாந்தம் சவால்களும் இலக்குகளும் இனங்காணப்பட வேண்டியிருந்த போதிலும், அந்தப் பிரதான பணிகளை நிறைவேற்றுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு சவால்களும் இலக்குகளும் இனங்காணப்பட்டு, வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.	தேசிய கல்வி ஆணைக்குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்காகவும், அதற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கும் பொருட்டும் 30 வருடங்கள் பழைமையான ஆணைக்குழுச் சட்டமானது காலத்திற்கேற்ப தேவைகளுக்கமையவும், கல்வியின் அந்தந்த உப துறைகள் தொடர்பாக நடைமுறைப்படுத்தும் அதிகாரங்களுடனும் தற்போதைய நிலைக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்கான காலோசித்த தேவையின் அடிப்படையில், ஆணைக்குழுச் சட்டம் திருத்தம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென.	தேசிய கல்வி ஆணைக்குழுவானது தற்போதுள்ள சவால்கள் மற்றும் இலக்குகளை இனங்கண்டு, காலத்திற்கேற்ப நோக்கங்களை அடைந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.5 பெறுகைகள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
உள்ளவாரான பதவியணியில் 21 பேரைக் கொண்ட ஆணைக்குழுவில், நிறுவனத் தேவைக்கு அதிகமாக சதுர அடி பரப்பளவுடைய, பாதுகாப்பு, நீர், மின்சாரம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளுடனான அலுவலக வளாகம் கேள்வி கோரல் இன்றி மிக உயர்ந்த வாடகை தொகைக்கு பெறப்பட்டிருந்தது. இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டிலிருந்து கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டின் வரையிலும் நிறுவனத் தேவைக்குப் பொருத்தமான சதுர அடிகளைப் பெற்றுக்கொள்ளாமல், 3,748 சதுர அடிகளுக்காக ரூ.22,861,637 மீளாய்வாண்டிலும் செலுத்தப்பட்டிருந்தது.	ஆணைக்குழுவின் கீழ் நிறுவனத்தை புதிய இடத்தில் ஸ்தாபிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கமைய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.	அரசாங்கத்திற்குச் சொந்தமான பொருத்தமான இடத்தில் ஆணைக்குழுவை ஸ்தாபித்து, அரசாங்கத்தின் செலவுகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

5. நல்லாளுகை

5.1 கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 41 ஆம் பிரிவின் பிரகாரம், ஆணைக்குழுவினால் மீளாய்வாண்டிற்குரியதாக 04 கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு கூட்டங்கள் நடாத்தப்பட்டிருக்க வேண்டியிருந்த போதிலும், ஒரு கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டிருந்தது.	2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக, நிறுவனத்தின் செயற்பாடுகளை மிகவும் நிச்சயமற்ற நிலைமையின் கீழ் முன்னெடுக்க வேண்டியிருந்தமையினால், கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு கூட்டங்களை உரியவாறு நடாத்த முடியாமல் போனது.	சட்டத்தின் 41 ஆம் பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.